உயர்த்தப்பட்டிருக்கிறது, அவர்களுடைய சம்பளம் மிகக் குறைவாக இருக்கின்றது. ஆகவே அவர்களுக்குக் குறைந்த பட்சம் ரூ. 30 ஆவது வழங்க அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவரவர்களே, அவர்கள் எல்லாம் பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றுகின்ற காரணத்தால், குழு அவர்களைப்பற்றி எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை என்பது உண்மைதான். 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் அவர்கள் பணியாற்றியிருப்பார்களானால், அவர்களை நிரந்தர ஊழியர்களாக ஆக்குவதை அரசு பரிசீலிக்கலாம் என்கின்ற கருத்தை மாத்திரம் ஊதிய ஆணைக்குழு பரிந்துரை செய்திருக்கின்றது. அதற்கு மேல் வேறு எந்தப் பரிந்துரையும் இல்லை.

Arabic Munshis appointed in the Government Elementary Schools.

* 164 Q. THIRU K. ARIVAZHAGAN (on behalf of THIRU M. SANKARALINGAM): —Will the Hon. the Minister for Education be pleased to state—

(a) whether the Arabic Munshis, appointed in the Government Elementary Schools in Kanyakumari District have represented that their services have not been regularised even though they have put in a service of ten years; and

(b) if so, the action taken thereon by the Government?

அரசு தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட அரபிக் முன்ஷிகள்.

திரு. க. அறிவழகன் (திரு. எம். சங்கரலிங்கம் சார்பில்) : மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்.

(அ) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட அரபிக் முன்ஷிகள், பத்து வருடப் பணிக்காலமாகியும் அவர்களது பணியை வரன்முறைப்படுத்தப்படவில்லை என முறையீடு செய்துள்ளனரா ?

(இ) ஆமெனில், அதன் மீது அரசு எடுத்த நடவடிக்கை யாது ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : (அ) ஆம்.

(இ) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரபிக் முன்ஷிகள் (தரம் II) பதவிகளுக்கு விதிகள் இல்லாமையால் அவர்களது பணியினை இதுவரை வரன் முறைப்படுத்த இயலாதிருந்தது. அரசு இப்பொழுது மேற்படி பதவிகளுக்கு விதிகள் வெளியிட்டு அவர்களது பணியினை வரன் முறைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டுள்ளது.

1975 மார்ச் 22]

திரு. கே. எஸ். கணபதி : தலைவரவர்களே, பணி வரன் முறைப் படுத்தப்படாத அரபு முன்ஷிகள் இந்த மாவட்டத்தில் எத்தனை பேர்கள் இருந்து வருகின்றார்கள் ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, அவர்களுடைய எண்ணிக்கைபற்றி விவரம் இல்லை. ஆனால் இயக்குநர் அவர்களிடத்திலிருந்து அதைப்பற்றி விளக்கங்களைப் பெற்று, பரிசீலனை செய்து, தமிழ்நாடு தேர்வாணைக் குழு இசைவைப் பெற்று டிசம்பர் 1974-ல் தமிழ்நாடு கல்வி சார்நிலைப் பணி முறற்பட்ட பதவிகளைப் பற்றி, தக்க திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இயக்குநருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

திரு. கே. எஸ். கணபதி : தலைவரவர்களே, இந்த அரபு மொழி ஆசிரியர்கள் தவிர, தமிழ் ஆசிரியர்கள் தவிர, வேறு மொழி ஆசிரியர் கள் யாராவது பணி வரன்முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றார்களா என்பதைப்பற்றி அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, இது அரபு முன்ஷிகள் பற்றிய கேள்வியாக இருப்பதன் காரணமாக, அது பற்றிய விவரங்கள் இல்லை.

[பிற்பகல் 4-10]

Government Secondary School for Girls, Madurai.

***165 Q.—THIRU P. R. THOMAS : Will the Hon. the Minister for Education be pleased to state—**

(a) whether it is a fact that the girls and the teachers in the Government Secondary School for Girls, Madurai, are undergoing a lot of difficulties for lack of proper accommodation facilities; and

(b) if so, whether the Government will take immediate steps to provide the same ?

மதுரை அரசினர் பெண்கள் இடைநிலைப் பள்ளி.

திரு. பி. ஆர். தாமஸ் : மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டுகிறேன் :

(அ) மதுரை அரசினர் பெண்கள் இடைநிலைப் பள்ளியில் ஒழுங் கான இடவசதி இல்லாததனால் அங்கு மாணவிகளும் ஆசிரியைகளும் பெரும் இடர்ப்பாட்டுக்கு ஆளாகின்றனரா ?

(இ) ஆமெனில், போதிய இடவசதியளிக்க அரசு உடனடி நட வடிக்கை எடுக்குமா ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : ஆம். குறைபாடுகளை நீக்குவதற்கு முயற்சி நடைபெறுகிறது.